

Num

Chapter 22

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

மோவாபின் -சமவெளிகளில் பாளமிட்டார்கள் இஸ்ரவேலின் புத்திரர் புறப்பட்டார்கள் 1
H4124 H6160 H2583 H3478 H5265

எரிகோவின் -யோர்தானுக்கு -அக்கரையில்
H3405 H3383 H5676

பின்பு இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்து, எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமவெளிகளில் முகாமிட்டார்கள்.

இஸ்ரவேல் செய்தான் அதை- எல்லா- - சிப்போரின் மகன்- பாலாக் கண்டான் 2
H3478 H3605 H0853 H6834 H1111 H7200

-எமோரியனுக்கு
H0567

இஸ்ரவேலர்கள் எமோரியர்களுக்குச் செய்த யாவையும் சிப்போரின் மகனாகிய பாலாக் கண்டான்.

அநேகமான- ஏனெனில் மிகவும் -ஜனங்களின் -முகத்திலிருந்து மோவாப் பயந்தான் 3
H3966 H6440 H4124

இஸ்ரவேலின் புத்திரர் -முகத்திலிருந்து மோவாப் வெறுத்தான் அவன்
H3478 H6440 H4124 H6973 H1931

மக்கள் ஏராளமாக இருந்தபடியால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் மக்களினால் கலக்கமடைந்து,

நக்கும் இப்போது மிதியானின் மூப்பர்களுக்கு -நோக்கி- மோவாப் சொன்னான் 4
H3897 H6258 H4080 H2205 H0413 H4124 H0559

பச்சையை -எருது -நக்குவதுபோல எங்கள்-சுற்றுப்புறத்தை எல்லா- -சபை
H3418 H0853 H7794 H3897 H5439 H3605 H0853 H6951

-அந்த -காலத்தில் -மோவாபுக்கு ராஜாவாகியது சிப்போரின் மகன்- பாலாக் -வயலின்
H1931 H6256 H4124 H4428 H6834 H1111

மிதியானியர்களின் மூப்பர்களை நோக்கி: "மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாவற்றையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் மகனாகிய பாலாக் மோவாபியர்களுக்கு ராஜாவாக இருந்தான்.

ᱠᱟᱨᱠᱟ பெதோருக்கு H6604	ᱠᱟᱨᱠᱟ பெயோரின் H1160	ᱠᱟᱨᱠᱟ மகன்- H1160	ᱠᱟᱨᱠᱟ பிலையாமுக்கு H1160	ᱠᱟᱨᱠᱟ -நோக்கி- H0413	ᱠᱟᱨᱠᱟ தூதர்களை H4397	ᱠᱟᱨᱠᱟ அனுப்பினான் H7971		
ᱠᱟᱨᱠᱟ சொல்லி: H0559	ᱠᱟᱨᱠᱟ அவனை H1160	ᱠᱟᱨᱠᱟ -கூப்பிட- H7121	ᱠᱟᱨᱠᱟ தன்-ஜனத்தின் H1160	ᱠᱟᱨᱠᱟ புத்திரர்- H0776	ᱠᱟᱨᱠᱟ தேசம் H5104	ᱠᱟᱨᱠᱟ -நதியின் H5104	ᱠᱟᱨᱠᱟ -மேல்- H5104	ᱠᱟᱨᱠᱟ அது H5104
ᱠᱟᱨᱠᱟ கண்ணை H0853	ᱠᱟᱨᱠᱟ - H0853	ᱠᱟᱨᱠᱟ மூடினார்கள் H3680	ᱠᱟᱨᱠᱟ இதோ H2009	ᱠᱟᱨᱠᱟ எகிப்திலிருந்து H4714	ᱠᱟᱨᱠᱟ புறப்பட்டார்கள் H3318	ᱠᱟᱨᱠᱟ ஜனங்கள் H2009	ᱠᱟᱨᱠᱟ இதோ H2009	
			ᱠᱟᱨᱠᱟ எனக்கெதிரே H4136	ᱠᱟᱨᱠᱟ குடியிருக்கிறான் H3427	ᱠᱟᱨᱠᱟ அவன் H1931	ᱠᱟᱨᱠᱟ -தேசத்தின் H0776		

அவன் பெயோரின் மகனாகிய பிலையாமை அழைத்துவரும்படி, தன்னுடைய சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பேத்தோருக்கு தூதுவர்களை அனுப்பி: "எகிப்திலிருந்து ஒரு மக்கள்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள்.

ᱠᱟᱨᱠᱟ -இந்த H2088	ᱠᱟᱨᱠᱟ -ஜனங்களை H2088	ᱠᱟᱨᱠᱟ - H0853	ᱠᱟᱨᱠᱟ எனக்கு H0853	ᱠᱟᱨᱠᱟ சாபிடு- H0779	ᱠᱟᱨᱠᱟ தயவுசெய்து H4994	ᱠᱟᱨᱠᱟ வா- H3212	ᱠᱟᱨᱠᱟ இப்போது- H6258
ᱠᱟᱨᱠᱟ அடிக்கமுடியும்- H5221	ᱠᱟᱨᱠᱟ என்னால்-கூடும் H3201	ᱠᱟᱨᱠᱟ ஒருவேளை H0194	ᱠᱟᱨᱠᱟ என்னிலும் H0194	ᱠᱟᱨᱠᱟ அவன் H1931	ᱠᱟᱨᱠᱟ பலமுள்ள H6099	ᱠᱟᱨᱠᱟ ஏனெனில்- H6099	
ᱠᱟᱨᱠᱟ அறிந்திருக்கிறேன் H3045	ᱠᱟᱨᱠᱟ ஏனெனில் H3045	ᱠᱟᱨᱠᱟ -தேசத்திலிருந்து H0776	ᱠᱟᱨᱠᱟ -இலிருந்து- H0776	ᱠᱟᱨᱠᱟ விரட்டியடிப்பேன் H1644	ᱠᱟᱨᱠᱟ அவனை H1644		
ᱠᱟᱨᱠᱟ சாபிடப்படுவான் H0779	ᱠᱟᱨᱠᱟ சாபிடுவாய் H0779	ᱠᱟᱨᱠᱟ அதை H1288	ᱠᱟᱨᱠᱟ ஆசீர்வதிக்கப்பட்டது H1288	ᱠᱟᱨᱠᱟ ஆசீர்வதிப்பாய் H1288	ᱠᱟᱨᱠᱟ அதை- H0853	ᱠᱟᱨᱠᱟ - H0853	

அவர்கள் என்னைவிட பலவான்கள்; இருந்தாலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால் நீர் வந்து, எனக்காக அந்த மக்களை சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடலாம்" என்று சொல்லச்சொன்னான்.

ᱠᱟᱨᱠᱟ குறிகளும் H7081	ᱠᱟᱨᱠᱟ மீதியானின் H4080	ᱠᱟᱨᱠᱟ மூப்பர்களும் H2205	ᱠᱟᱨᱠᱟ மோவாபின் H4124	ᱠᱟᱨᱠᱟ மூப்பர்கள் H2205	ᱠᱟᱨᱠᱟ போனார்கள் H3212
ᱠᱟᱨᱠᱟ அவனுக்கு H0413	ᱠᱟᱨᱠᱟ பேசினார்கள் H1696	ᱠᱟᱨᱠᱟ பிலையாமுக்கு H1696	ᱠᱟᱨᱠᱟ -நோக்கி- H0413	ᱠᱟᱨᱠᱟ வந்தார்கள் H0935	ᱠᱟᱨᱠᱟ தங்கள்-கையில் H3027
				ᱠᱟᱨᱠᱟ பாலாக்கின் H1111	ᱠᱟᱨᱠᱟ வார்த்தைகளை H1697

அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலையாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

תּוֹשָׁבִי תִּרְבֵּי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 திருப்பிச்சொல்வேன் -இரவை இங்கே தங்குங்கள் அவர்களுக்கு சொன்னான்
 H7725 H3915 H6311 H0413 H0559

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 தங்கினார்கள் எனக்கு யெகோவா பேசுவார் -போல வார்த்தையை உங்களுக்கு
 H3427 H0413 H3068 H1696 H1697 H0853

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 பிலெயாம் -உடன்- மோவாபின் தலைவர்கள்-
 H4124 H8269

அவன் அவர்களை நோக்கி: “இரவு இங்கே தங்கியிருங்கள்; யெகோவா எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்திரவு கொடுப்பேன்” என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலெயாமிடத்தில் தங்கினார்கள்.

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 -இந்த -மனிதர்கள் யார் சொன்னார் பிலெயாமுக்கு -நோக்கி- தேவன் வந்தார்
 H0428 H0376 H4310 H0559 H0413 H0430 H0935

: וְהַיָּרְדֵּן
 உன்னுடன்

தேவன் பிலெயாமிடத்தில் வந்து: “உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர்கள் யார்” என்றார்.

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 சிப்போரின் மகன்- பாலாக் -தேவனுக்கு -நோக்கி- பிலெயாம் சொன்னான்
 H6834 H1111 H0430 H0413 H0559

: וְהַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּரְדֵּן
 எனக்கு அனுப்பினான் மோவாபின் ராஜாவாகிய
 H0413 H7971 H4124 H4428

பிலெயாம் தேவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்திற்கு அனுப்பி:

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 கண்ணை - மூடினார்கள் எகிப்திலிருந்து -புறப்பட்ட -ஜனங்கள் இதோ
 H0853 H3680 H4714 H3318 H2009

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 என்னால்-கூடும் ஒருவேளை அவனை எனக்கு சாபிடு- வா இப்போது -தேசத்தின்
 H3201 H0194 H0853 H6895 H3212 H6258 H0776

: וְהַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 விரட்டியடிப்பேன் அவனுடன் -போராடமுடியும்
 H1644

பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு மக்கள்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடு யுத்தம்செய்து, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான்” என்றான்.

וְהַיָּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 அவர்களுடன் போகாதே வேண்டாம் பிலெயாமுக்கு -நோக்கி- தேவன் சொன்னார்
 H3212 H3808 H0413 H0430 H0559

: וְהַיָּרְדֵּן וְהַיַּרְדֵּן יִשְׁכְּנוּ בְּעִירֵי הַיָּרְדֵּן
 அவன் ஆசீர்வதிக்கப்பட்டது ஏனெனில் -ஜனங்களை - சாபிடாதே வேண்டாம்
 H1931 H1288 H0853 H0779 H3808

அதற்குத் தேவன் பிலெயாமை நோக்கி: “நீ அவர்களோடு போகவேண்டாம்; அந்த மக்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.

תַּלְמֵי
 தலைவர்களுக்கு
[H8269](#)

-בְּנֵי
 -நோக்கி-
[H0413](#)

סוֹמְנָנִים
 சொன்னான்
[H0559](#)

בְּכַלְבֵּי
 -காலையில்
[H1242](#)

בְּלֵילָא
 பிலேயாம்

מִצְרַיִם
 எழுந்தான்

13

מִצְרַיִם
 யெகோவா
[H3068](#)

מִצְרַיִם
 மறுத்தான்
[H3985](#)

עֲנֵנִים
 ஏனெனில்

עֲבָרִים
 உங்கள்-தேசத்திற்கு
[H0776](#)

-בְּנֵי
 -நோக்கி-
[H0413](#)

בָּנִים
 போங்கள்
[H3212](#)

בָּנִים
 பாலாக்கின்
[H1111](#)

:עֲבָרִים
 உங்களுடன்

בָּנִים
 -போக
[H1980](#)

בָּנִים
 -கொடுக்க-எனக்கு
[H5414](#)

பிலேயாம் காலையில் எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: “நீங்கள் உங்களுடைய தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடு வருவதற்குக் யெகோவா எனக்கு உத்திரவு கொடுக்கமாட்டோம் என்கிறார்” என்று சொன்னான்.

בָּנִים
 பாலாக்குக்கு
[H1111](#)

-בְּנֵי
 -நோக்கி-
[H0413](#)

עֲבָרִים
 வந்தார்கள்
[H0935](#)

מוֹדֵעַ
 மோவாபின்
[H4124](#)

תַּלְמֵי
 தலைவர்கள்
[H8269](#)

מִצְרַיִם
 எழுந்தார்கள்

14

:עֲבָרִים
 எங்களுடன்

בָּנִים
 -போக
[H1980](#)

עֲבָרִים
 பிலேயாம்

מִצְרַיִם
 மறுத்தான்
[H3985](#)

עֲבָרִים
 சொன்னார்கள்
[H0559](#)

அப்படியே மோவாபியர்களுடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகிடம் போய்: “பிலேயாம் எங்களோடு வரமாட்டேன் என்று சொன்னான்” என்றார்கள்.

מִצְרַיִם
 கனமான
[H3513](#)

מִצְרַיִם
 அநேகமான

תַּלְמֵי
 தலைவர்களை
[H8269](#)

מִצְרַיִם
 அனுப்ப
[H7971](#)

בָּנִים
 பாலாக்
[H1111](#)

מִצְרַיִם
 மேலும்
[H5750](#)

מִצְרַיִם
 தொடர்ந்தான்
[H3254](#)

15

:בָּנִים
 இவர்களைவிட
[H0428](#)

பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.

בָּנִים
 இவ்வாறு
[H3541](#)

בָּנִים
 அவனுக்கு

עֲבָרִים
 சொன்னார்கள்
[H0559](#)

עֲבָרִים
 பிலேயாமுக்கு

-בְּנֵי
 -நோக்கி-
[H0413](#)

עֲבָרִים
 வந்தார்கள்
[H0935](#)

16

עֲבָרִים
 தடுக்கப்படாதே
[H4513](#)

עֲבָרִים
 தயவுசெய்து
[H4994](#)

-בְּנֵי
 வேண்டாம்-
[H0408](#)

עֲבָרִים
 சிப்போரின்
[H6834](#)

מִצְרַיִם
 மகன்-

בָּנִים
 பாலாக்
[H1111](#)

עֲבָרִים
 சொல்கிறான்
[H0559](#)

:בָּנִים
 என்னிடம்
[H0413](#)

בָּנִים
 -போகவிடாதே
[H1980](#)

அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;

עֲבָרִים
 சொல்வாய்
[H0559](#)

-בְּנֵי
 அதை-

עֲבָרִים
 எல்லா
[H3605](#)

עֲבָרִים
 மிகவும்
[H3966](#)

עֲבָרִים
 கனமப்படுத்துவேன்-உன்னை
[H3513](#)

עֲבָרִים
 கனமாக
[H3513](#)

עֲבָרִים
 ஏனெனில்-

17

:בָּנִים
 -இந்த
[H2088](#)

עֲבָרִים
 -ஐனங்களை

עֲבָרִים
 -
[H0853](#)

-בְּנֵי
 எனக்கு

-בָּנִים
 சாபிடு-
[H6895](#)

עֲבָרִים
 தயவுசெய்து
[H4994](#)

-בָּנִים
 வா-
[H3212](#)

עֲבָרִים
 செய்வேன்

-בְּנֵי
 எனக்கு
[H0413](#)

உம்மை மிகவும் மரியாதைசெய்வேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த மக்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார்” என்றார்கள்.

புலு பாலாக்கின் H1111	புலு அடியார்களுக்கு H5650	-புலு -நோக்கி- H0413	புலு சொன்னான் H0559	புலு பிலையாம்	புலு பதிலுரைத்தான்		
புலு வெள்ளியும் H3701	புலு தன்-வீட்டை H4393	புலு நிறையான H4393	புலு பாலாக் H1111	புலு எனக்கு H5414	புலு கொடுத்தாலும்- H5414	புலு ஆனால்-	
புலு என்-தேவனின் H0430	புலு யெகோவாவின் H3068	புலு வாயை H6310	புலு - H0853	புலு -மீற H3201	புலு என்னால்-கூடும் H3808	புலு இல்லை H3808	புலு தங்கமும் H2091
				புலு பெரியது	புலு அல்லது	புலு சிறியது	புலு -செய்ய

பிலையாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளையை நான் மீறக்கூடாது.

புலு -இரவை H3915	புலு நீங்களும் H1571	புலு மேலும்- H2088	புலு இங்கே H4994	புலு தயவுசெய்து H3427	புலு தங்குங்கள் H6258	புலு இப்போது	
புலு என்னுடன் H1696	புலு பேச H3068	புலு யெகோவா H3254	புலு தொடர்வார் H4100	புலு என்ன- H3045	புலு அறிந்துகொள்வேன்		

ஆனாலும், யெகோவா இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படி, நீங்களும் இந்த இரவு இங்கே தங்கியிருங்கள்” என்றான்.

புலு ஆனால்- H0853	புலு அவனுக்கு H0389	புலு சொன்னார் H0559	புலு -இரவில் H3915	புலு பிலையாமுக்கு H0413	புலு -நோக்கி- H0430	புலு தேவன் H0935	புலு வந்தார் H7121	
புலு - H0853	புலு ஆனாலும் H0389	புலு அவர்களுடன் H0854	புலு போ H3212	புலு எழு H0376	புலு -மனிதர்கள் H0935	புலு வந்தார்கள் H0935	புலு உனக்கு H7121	புலு -கூப்பிட
			புலு செய்வாய் H0853	புலு அதை H0413	புலு உனக்கு H1696	புலு பேசவேன் H1696	புலு அதை- H1697	புலு -வார்த்தையை

இரவிலே தேவன் பிலையாமிடம் வந்து; “அந்த மனிதர்கள் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடு கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமட்டும் நீ செய்யவேண்டும்” என்றார்.

புலு போனான் H3212	புலு தன்-கழுதையை H0860	புலு - H0853	புலு கட்டினான் H2280	புலு -காலையில் H1242	புலு பிலையாம்	புலு எழுந்தான்	
				புலு மோவாபின் H4124	புலு தலைவர்கள் H8269	புலு -உடன்-	

பிலையாம் காலையில் எழுந்து, தன்னுடைய கழுதையின்மேல் சேணங்கட்டி மோவாபின் பிரபுக்களோடு கூடப் போனான்.

அவ்வாறு நின்றான் H3320	அவன் அவன் H1931	போகிறான் போகிறான் H1980	ஏனெனில்- ஏனெனில்- H0430	தேவனின் தேவனின் H0639	மூக்கு மூக்கு H2734	கோபம்-மூண்டது- கோபம்-மூண்டது- H2734
ஏறியிருந்தான் ஏறியிருந்தான் H7392	அவன் அவன் H1931	அவனுக்கு அவனுக்கு H7854	-எதிராளியாக -எதிராளியாக H1870	-வழியில் -வழியில் H3068	யெகோவாவின் யெகோவாவின் H4397	தூதன் தூதன் H5288
அவனுடன் அவனுடன் H5288	தன்-வேலைக்காரர்கள் தன்-வேலைக்காரர்கள் H8147	இரண்டு இரண்டு H0860	தன்-கழுதையின்மேல் தன்-கழுதையின்மேல் H0860	-மேல்- -மேல்- H0860		

அவன் போவதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; யெகோவாவுடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன்னுடைய கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவனுடைய வேலைக்காரர்கள் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள்.

-வழியில் H1870	நிற்கின்ற நிற்கின்ற H5324	யெகோவாவின் யெகோவாவின் H3068	தூதனை தூதனை H4397	- - H0853	-கழுதை -கழுதை H0860	கண்டது கண்டது H7200
-இலிருந்து- -இலிருந்து- H0860	-கழுதை -கழுதை H5186	திரும்பியது திரும்பியது H3027	தன்-கையில் தன்-கையில் H8025	உருவிய உருவிய H2719	அவன்-வாளும் அவன்-வாளும் H2719	
-திருப்ப -திருப்ப H5186	-கழுதையை -கழுதையை H0860	- - H0853	பிலேயாம் பிலேயாம் H5221	அடித்தான் அடித்தான் H3212	-வழியிலிருந்து -வழியிலிருந்து H1870	
						அவ்வாறு -வழியில் H1870

யெகோவாவுடைய தூதனானவர் உருவின் பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போனது; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

சுவர் சுவர் H1447	-திராட்சைத்தோட்டங்களின் -திராட்சைத்தோட்டங்களின் H3754	-பாதையில் -பாதையில் H4934	யெகோவாவின் யெகோவாவின் H3068	தூதன் தூதன் H4397	நின்றான் நின்றான் H5975
		அந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் H2088	சுவர் சுவர் H1447	அந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் H2088	

யெகோவாவுடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சைத் தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார்.

-சுவரின் -சுவரின் H7023	-நோக்கி- -நோக்கி- H0413	அமுக்கியது அமுக்கியது H3905	யெகோவாவின் யெகோவாவின் H3068	தூதனை தூதனை H4397	- - H0853	-கழுதை -கழுதை H0860	கண்டது கண்டது H7200
-அடிக்க -அடிக்க H5221	தொடர்ந்தான் தொடர்ந்தான் H3254	-சுவரின் -சுவரின் H7023	-நோக்கி- -நோக்கி- H0413	பிலேயாமின் பிலேயாமின் H7272	காலை காலை H0853	- - H3905	அமுக்கியது அமுக்கியது H3905

கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாக ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடு நெருக்கியது; திரும்பவும் அதை அடித்தான்.

26	<p> ᱚᱛᱟ இடுக்கமான H4725 </p>	<p> ᱛᱚᱨᱚ -இடத்தில் H4725 </p>	<p> ᱚᱛᱟ நின்றான் H5975 </p>	<p> ᱚᱛᱟ கடந்துபோக H3068 </p>	<p> ᱚᱛᱟ யெகோவாவின் H3068 </p>	<p> ᱚᱛᱟ தூதன்- H4397 </p>	<p> ᱚᱛᱟ தொடர்ந்தான் H3254 </p>
		<p> ᱚᱛᱟ இடப்புறமாகவும் H8040 </p>	<p> ᱚᱛᱟ வலப்புறமாக H3225 </p>	<p> ᱚᱛᱟ -திரும்ப H5186 </p>	<p> ᱚᱛᱟ வழி H1870 </p>	<p> ᱚᱛᱟ இல்லை- H0369 </p>	<p> ᱚᱛᱟ அதில் </p>

அப்பொழுது யெகோவாவுடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

27	<p> ᱚᱛᱟ பிலேயாமின் H8478 </p>	<p> ᱚᱛᱟ கீழே H7257 </p>	<p> ᱚᱛᱟ படுத்தது H7257 </p>	<p> ᱚᱛᱟ யெகோவாவின் H3068 </p>	<p> ᱚᱛᱟ தூதனை H4397 </p>	<p> ᱚᱛᱟ - H0853 </p>	<p> ᱚᱛᱟ -கழுதைய H0860 </p>	<p> ᱚᱛᱟ கண்டது H7200 </p>
	<p> ᱚᱛᱟ -தடியால் H4731 </p>	<p> ᱚᱛᱟ -கழுதையை H0860 </p>	<p> ᱚᱛᱟ - H0853 </p>	<p> ᱚᱛᱟ அடித்தான் H5221 </p>	<p> ᱚᱛᱟ பிலேயாமின் H6310 </p>	<p> ᱚᱛᱟ மூக்கு H0639 </p>	<p> ᱚᱛᱟ கோபம்-மூண்டது- H2734 </p>	

கழுதை யெகோவாவுடைய தூதனைக்கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் வந்தவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

28	<p> ᱚᱛᱟ என்ன- H4100 </p>	<p> ᱚᱛᱟ -பிலேயாமுக்கு </p>	<p> ᱚᱛᱟ சொன்னது H0559 </p>	<p> ᱚᱛᱟ -கழுதையின் H0860 </p>	<p> ᱚᱛᱟ வாயை H6310 </p>	<p> ᱚᱛᱟ - H0853 </p>	<p> ᱚᱛᱟ யெகோவா H3068 </p>	<p> ᱚᱛᱟ திறந்தார் </p>
		<p> ᱚᱛᱟ முறை H7272 </p>	<p> ᱚᱛᱟ மூன்று H7969 </p>	<p> ᱚᱛᱟ இது H2088 </p>	<p> ᱚᱛᱟ அடித்தாய்-என்னை H5221 </p>	<p> ᱚᱛᱟ என்று </p>	<p> ᱚᱛᱟ உனக்கு </p>	<p> ᱚᱛᱟ செய்தேன் </p>

உடனே யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: "நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன்" என்றது.

29	<p> ᱚᱛᱟ என்னுடன் </p>	<p> ᱚᱛᱟ கேலியாடினாய் </p>	<p> ᱚᱛᱟ ஏனெனில் </p>	<p> ᱚᱛᱟ -கழுதைக்கு H0860 </p>	<p> ᱚᱛᱟ பிலேயாம் </p>	<p> ᱚᱛᱟ சொன்னான் H0559 </p>	
		<p> ᱚᱛᱟ இப்போது H6258 </p>	<p> ᱚᱛᱟ என்று </p>	<p> ᱚᱛᱟ என்-கையில் H3027 </p>	<p> ᱚᱛᱟ வாள் H2719 </p>	<p> ᱚᱛᱟ இருந்தது- H3426 </p>	<p> ᱚᱛᱟ சாவோமானால் H3863 </p>
						<p> ᱚᱛᱟ கொன்றிருப்பேன்-உன்னை H2026 </p>	

அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: "நீ என்னை கேலி செய்துகொண்டு வருகிறாய்; என்னுடைய கையில் ஒரு பட்டயம்மட்டும் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன்" என்றான்.

30	<p> ᱚᱛᱟ உன்-கழுதை H0860 </p>	<p> ᱚᱛᱟ நான் H0595 </p>	<p> ᱚᱛᱟ இல்லையா H3808 </p>	<p> ᱚᱛᱟ பிலேயாமுக்கு </p>	<p> ᱚᱛᱟ -நோக்கி- H0413 </p>	<p> ᱚᱛᱟ -கழுதை H0860 </p>	<p> ᱚᱛᱟ சொன்னது H0559 </p>
	<p> ᱚᱛᱟ -இந்த H2088 </p>	<p> ᱚᱛᱟ -நாள் H3117 </p>	<p> ᱚᱛᱟ வரை- H5704 </p>	<p> ᱚᱛᱟ உன்-வாழ்நாள்முதல் H5750 </p>	<p> ᱚᱛᱟ என்மேல் </p>	<p> ᱚᱛᱟ ஏறியிருக்கிறாய் H7392 </p>	<p> ᱚᱛᱟ அதன்மேல்- </p>
	<p> ᱚᱛᱟ இல்லை H3808 </p>	<p> ᱚᱛᱟ சொன்னான் H0559 </p>	<p> ᱚᱛᱟ இவ்வாறு H3541 </p>	<p> ᱚᱛᱟ உனக்கு </p>	<p> ᱚᱛᱟ -செய்ய </p>	<p> ᱚᱛᱟ பழக்கமுடையது H5532 </p>	<p> ᱚᱛᱟ ?-பழக்கமுடைய H5532 </p>

கழுதை பிலேயாமை நோக்கி: "நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாவது நான் செய்தது உண்டா" என்றது. அதற்கு அவன்: "இல்லை" என்றான்.

தூதனை H4397	- H0853	கண்டான் H7200	பிலேயாமின் H4397	கண்களை H0853	- H0853	யெகோவா H3068	திறந்தார் H1540
குனிந்தான் H6915	தன்-கையில் H3027	உருவிய H8025	அவன்-வாளும் H2719	-வழியில் H1870	நிற்கின்ற H5324	யெகோவாவின் H3068	
				தன்-முகத்தின்மேல் H0639		நமஸ்கரித்தான் H7812	

அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற யெகோவாவுடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.

- H0853	அடித்தாய் H5221	என்ன H4100	-மேல்- H4100	யெகோவாவின் H3068	தூதன் H4397	அவனுக்கு H0413	சொன்னான் H0559
-எதிராளியாக H7854	புறப்பட்டேன் H3318	நான் H0595	இதோ H2009	முறை H7272	மூன்று H7969	இது H2088	உன்-கழுதையை H0860
			எனக்கெதிரே H5048	-வழி H1870	விலகியது H1870	ஏனெனில்- H1870	

யெகோவாவுடைய தூதனானவர் அவனை நோக்கி: "நீ உன்னுடைய கழுதையை இதோடு மூன்றுமுறை அடித்தது ஏன்? உன்னுடைய வழி எனக்கு மாறுபடாக இருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

ஒருவேளை H0194	முறை H7272	மூன்று H7969	இது H2088	எனக்குமுன் H6440	திரும்பியது H5186	-கழுதை H0860	கண்டது-என்னை H7200
	உன்னையும் H0853	மேலும்- H1571	இப்போது H6258	என்று H6440	எனக்குமுனிலிருந்து H6440	திரும்பியது H5186	
			பிழைக்கவிட்டிருப்பேன் H2421	அதையும் H0853	கொன்றிருப்பேன் H2026		

கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுமுறை எனக்கு விலகியது; எனக்கு விலகாமல் இருந்திருந்தால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடு வைப்பேன்" என்றார்.

பாவம்செய்தேன் H2398	யெகோவாவின் H3068	தூதனை H4397	-நோக்கி- H0413	பிலேயாம் H4397	சொன்னான் H0559		
-எதிராக-எனக்கு H7125	நிற்கின்றாய் H5324	நீ H8025	என்று H3045	அறிந்திருக்கவில்லை H3808	இல்லை H3808	ஏனெனில் H3808	
-எனக்கு H7125	திரும்பிப்போம் H7725	உன்-கண்களில் H7725	தீயது H7725	ஆனால்- H7725	இப்போது H6258	-வழியில் H1870	

அப்பொழுது பிலேயாம் யெகோவாவுடைய தூதனை நோக்கி: "நான் பாவம்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாமலிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது பிரியமில்லாமல் இருந்தால், நான் திரும்பிப்போய்விடுகிறேன்" என்றான்.

-உடன்- போ பிலெயாமுக்கு -நோக்கி- யெகோவாவின் தூதன் சொன்னான்
 H3212 H0413 H0413 H3068 H4397 H0559

அதை உனக்கு பேசவேன் அதை- வார்த்தையை - ஆனாலும் -மனிதர்களுடன்
 H0853 H0413 H1696 H1697 H0853 H0376

:பல்க பாலாக்கின் தலைவர்கள் -உடன்- பிலெயாம் போனான் பேசுவாய்
 H1111 H8269 H3212 H1696

யெகோவாவுடைய தூதனானவர் பிலெயாமை நோக்கி: “அந்த மனிதர்களோடு கூடப்போ; நான் உன்னோடு சொல்லும் வார்த்தையை மட்டும் நீ சொல்லவேண்டும்” என்றார்; அப்படியே பிலெயாம் பாலாகின் பிரபுக்களோடு கூடப்போனான்.

-அவனைச்சந்திக்க புறப்பட்டான் பிலெயாம் வந்தான் என்று பாலாக் கேட்டான்
 H7125 H3318 H0935 H1111 H8085

அது அர்னோனின் எல்லையின் -மேல்- அது மோவாபின் நகரம் -நோக்கி-
 H0769 H1366 H4124 H0413

:எல்லையின் -எல்லையில்
 H1366

பிலெயாம் வருகிறதைப் பாலாக் கேட்டவுடன், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணம்வரை அவனுக்கு எதிர்கொண்டு போனான்.

அனுப்பியாக இல்லையா பிலெயாமுக்கு -நோக்கி- பாலாக் சொன்னான்
 H7971 H3808 H0413 H1111 H0559

என்னிடம் போனாய் இல்லை- ஏன் உனக்கு -கூப்பிட- உனக்கு அனுப்பினேன்
 H0413 H1980 H3808 H4100 H7121 H0413 H7971

:ஏழு கனமப்படுத்த-உன்னை என்னால்-கூடும் இல்லை ?-மெய்யாக
 H3513 H3201 H3808 H0552

பாலாக் பிலெயாமை நோக்கி: “உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடு உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்தது ஏன்? ஏற்றபடி உமக்கு நான் மரியாதை செலுத்தமாட்டேனா என்றான்.

உன்னிடம் வந்தேன் இதோ- பாலாக்குக்கு -நோக்கி- பிலெயாம் சொன்னான்
 H0413 H0935 H2009 H1111 H0413 H0559

வைக்கும் அதை -வார்த்தையை ஏதாவது பேச என்னால்-கூடும் ?-கூடுமா இப்போது
 H1697 H3972 H1696 H3201 H3201 H6258

:பேசவேன் அதை என்-வாயில் தேவன்
 H1696 H0853 H6310 H0430

அப்பொழுது பிலெயாம் பாலாகை நோக்கி: “இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன்” என்றான்.

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
கிரியத்-உசோத்துக்கு
[H7155](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
வந்தார்கள்
[H0935](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பாலாக்
[H1111](#)

-ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ-

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பிலேயாம்

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
போனான்
[H3212](#)

39

பிலேயாம் பாலாகுடனே கூடப்போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
-பிலேயாமுக்கும்

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
அனுப்பினான்
[H7971](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
ஆடுகளையும்
[H6629](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
மாடுகளையும்
[H1241](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பாலாக்
[H1111](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பலியிட்டான்
[H2076](#)

40

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
அவனுடன்
[H0854](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
அவர்கள்
[H8269](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
தலைவர்களுக்கும்
[H8269](#)

அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான்.

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
ஏற்றினான்-அவனை
[H5927](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பிலேயாமை

-
[H0853](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பாலாக்
[H1111](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
எடுத்தான்
[H3947](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
-காலையில்
[H1242](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
இருந்தது
[H1961](#)

41

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
-ஜனங்களின்

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
எல்லையை

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
அங்கிருந்து
[H8033](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
கண்டான்
[H7200](#)

ᱠᱷᱚᱨᱤᱨᱤᱰᱮ
பாமோத்-பாகாலுக்கு
[H1120](#)

மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறச்செய்தான்; அந்த இடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசி முகாமைப் பார்த்தான்.